

வா.சா 1 அழைக்கப்பட்டு சத்தியபிரமாணம் செய்யப்பட்டு பிரதிவாதி தரப்பில் குறுக்கு விசாரணை

நான் டெக்ஸ்டைல் தொழில் செய்து வருகிறேன். எனது நிறுவனத்தின் பெயர் ஏசியா இண்டர்நேஷனல் ஆகும். மேற்படி நிறுவனம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது என்றால் 20 வருடங்கள் ஆகிறது. நான் 7 ம் வகுப்பு படித்துள்ளேன். எந்த ஆண்டு 7 ம் வகுப்பு முடித்தேன் என்றால் எனக்கு நியாபகமில்லை. 7 ம் வகுப்பு முடித்து, எத்தனை வருடங்கள் கழித்து நான் இந்த தொழிலை மேற்கொண்டேன் என்றால், 10 வருடங்கள் கழித்து ஆகும். தொழில் ஆரம்பித்த வருடம் சொல்லமுடியுமா என்றால், 2005 அல்லது 2006 இருக்கும்.

டெக்ஸ்டைல் நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்றால், ஆமாம். இந்த வழக்கை என்ன காரணத்திற்காக தாக்கல் செய்தேன் என்றால், பிரதிவாதி சரவணன் ரூ. 6,50,000/- மற்றும் வட்டி சேர்த்து சுமார் ரூ. 9,00,000/-கொடுக்க வேண்டும் என்பதற்காக தாக்கல் செய்தேன். குறிப்பிட்டு எவ்வளவு தொகை சொல்லமுடியாது என்றால், ஆமாம். அசல் தொகை ரூ. 6,50,000/- என்று எனக்கு தெரியும். டெக்ஸ்டைல் நிறுவனத்தின் வரவு செலவு வங்கி மூலமாகத்தான் செயல்பட்டு வருகிறது. நான் கடன் கொடுத்ததாக சொல்லப்படும் தேதி என்னவென்றால் 07.07.2017 ஆகும். அந்த காலக்கட்டத்தில் எனது வங்கி கணக்கை பார்த்தால் எனது வங்கி கணக்கில் போதிய பணம் இருந்ததாக இல்லையா என்றால் தெரியுமா என்றால் நான் வங்கியில் ரூ. 40,00,000/- கடன் வாங்கியிருந்தேன்.

அந்த கடன் எனது சேமிப்பு கணக்கில் அந்த சமயத்தில் இருந்தது. ரூ.40,00,000/-ம் கடன் பெறுவதற்காக எந்ததேதியில் விண்ணப்பித்திருந்தேன் என்றால், 30.06.2017 யில் மேற்படி கடன் கொடுக்கப்பட்டது. அதற்கு 20 நாட்களுக்கு முன்பாக நான் விண்ணப்பத்திருந்தேன். மேற்படி ரூ.40,00,000/-யிலிருந்து பிரதிவாதிக்கு கடன் கொடுத்திருந்தேன். இந்தவிவரத்தை நான் வழக்குரையில் சொல்லியுள்ளேனா என்றால் இல்லை. அதற்கு பின்னிட்டு பிரதிவாதி என்னிடம் பணம் வாங்கவில்லை என்றும், கடனுறுதிச்சீட்டு எழுதி கொடுக்கவில்லை என்றும் எதிர்வழக்குரை தாக்கல் செய்த விவரம் எனக்கு தெரியுமா என்றால் எனக்கு தெரியும். அதற்கு நான் பதிலுரை எனது தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை என்றால் எனக்கு

தெரியாது. நான் ரூ.40,00,000/-ரெப்கோ வங்கியில் கடன் வாங்கியது சம்பந்தமாக ஏதேனும் ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேனா என்றால் இல்லை. ஆனால், ஆவணம் என் கைவசம் உள்ளது. வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நான் கடன் கொடுத்துள்ளதாக சாட்சியம் உள்ளது என்றால், அவ்வாறு இல்லை. நான் ரெப்கோவங்கியில் வாங்கிய கடனை பிரதிவாதிக்கு கடன் கொடுத்ததாக வங்கியில் தெரிவித்தேனா என்றால், இல்லை. (மேற்படி கேள்வி பிரதிவாதி தரப்பில் ஆட்சேபிக்கப்பட்டுள்ளது.) ரூ.40,00,000/- கடனில் நான் வீடுகட்டினேனா என்றால் ஆமாம்.

வீடு கட்டுவதற்காக பணம் கொடுக்கப்படும் போது வங்கியானது ஒவ்வொரு கட்டமாக பணத்தை கொடுக்கவே ஒழிய மொத்தமாக கொடுக்காது என்றால், ஆமாம். எனது மொத்த கடன் ரூ. 68,00,000/- ஆகும். முதல் தவணையாக 30.06.2017-ல் ரூ. 39,00,000/- கொடுக்கப்பட்டது. அதனால் ரூ.40,00,000/- என்று நான் சொல்வது தவறு என்றால், இன்சுரன்ஸ் ஆகியவற்றிற்கு பிடித்தம் செய்துக்கொண்டு ரூ. 39,00,000/- வரவு வைக்கப்பட்டது. பிரதிவாதிக்கு வங்கி கணக்கு மூலமாகத்தான் கடன் கொடுத்தேன் என்றால், இல்லை. ரொக்கமாக கொடுத்தேன். நான் ரொக்கமாக பிரதிவாதிக்கு கடன் கொடுத்தாக வழக்கிற்காக பொய்யாக சொல்கிறேன் என்றால், சரியல்ல.

வீடு கட்டுவதற்கு நான் யார்யாருக்கு எவ்வளவு கொடுத்தேன் என்ற கணக்கை தாக்கல் செய்தால், நான் அந்த பணத்திலிருந்து பிரதிவாதிக்கு கடன் கொடுத்தேன் என்றால் தெரிந்துவிடும் என்றால், சரியல்ல. வங்கியில் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு விவரத்தை பார்த்தால் கடன்கொடுத்த விவரம் தெரிய வரும் என்றால் வங்கியில் எந்த கணக்கு விவரத்தையும் கேட்கவில்லை. ரெப்கோ வங்கி எந்த கிளை என்றால், கரூர் கிளை ஆகும். ரெப்கோ வங்கி, கரூர் கிளை எனது கடனுக்குரிய கணக்கு வழக்கை சமர்ப்பித்தால் வழக்கின் உண்மை விவரம் தெரிய வரும் என்றால், சரியல்ல. எனது தரப்பில் மேற்படி வங்கியின் மேலாளரை விசாரிக்க உள்ளேனா என்றால், என்னிடம் வங்கி கணக்கு புத்தகம் உள்ளது.

அதை தாக்கல் செய்ய தயாராக உள்ளேன். எனது வங்கி கணக்கு புத்தகத்தில் பிரதிவாதிக்கு கொடுப்பதாக ரூ. 6,50,000/- வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது குறிப்பிட்டுள்ளது என்றால், சரியல்ல. வீடு கட்டுவதற்காக பணம் வாங்கிவிட்டு, அந்த

பணத்தை பிரதிவாதிக்கு கொடுத்ததாக பொய்யாக சாட்சியம் அளிக்கிறேன் என்றால், சரியல்ல. வங்கியில் இருந்து எடுத்த பணத்தைதான் பிரதிவாதிக்கு கொடுத்ததற்கு ஆவணம் தாக்கல் செய்துள்ளேனா என்றால், இல்லை. அந்த பணத்தை தான் பிரதிவாதிக்கு கொடுத்தேன் என்பதற்கு ஆவணம் கைவசம் உள்ளதா என்றால், இல்லை. ரூ.2000த்தில் 2 கட்டாகவும் ரூ.500யில் 5 கட்டாகவும் பிரதிவாதிக்கு கொடுத்தேன். இந்த பணத்தை வங்கியில் இருந்து பணத்தை எடுத்ததற்கு ஆவணம் தாக்கல் செய்ய முடியுமா என்றால் செய்ய முடியும்.

எனது வங்கி மேலாளரை இது சம்பந்தமாக விசாரிக்க ஆட்சேபணை உள்ளதா என்றால் இல்லை. மேற்படி தொகையை குறிப்பிட்டு எந்த தேதியில் இருந்து எடுத்தேன் என்று சொல்லமுடியுமா என்றால் 05.07.2017, 03.07.2017, 30.06.2017 ஆகிய 3 தேதிகளில் பிரித்து எடுத்தேன். எந்த தேதியில் எவ்வளவு பணம் எடுத்தேன் என்று குறிப்பிட்டு சொல்லமுடியுமா என்றால் முடியாது. மொத்தமாக ரூ. 10,00,000/- அல்லது 11,00,000/- எடுத்திருப்பேன். வீடு கட்டுவதற்காக எடுத்த தொகையை பிரதிவாதிக்கு கடன் கொடுத்தாக பொய்யாக சொல்கிறேன் என்றால், சரியல்ல. வா.சா.2 எத்தனை வருடமாக பழக்கம் என்றால் 20 வருடங்களாக பழக்கம். வா.சா.2 எனது நிறுவனத்தில் பகுதிநேர அக்கவுண்டண்ட் பணியாற்றி வருகிறார். எனது நிறுவனத்தின் முகவரி எண். 17, அன்னை சத்யா தெரு, வி.வி.ஜி நகர், ஆகும். மேற்படி முகவரியில் நான் தொழில் செய்து வருகிறேன் என்பதை காட்டுவதற்கு ஆவணம் தாக்கல் செய்தேனா, என்றால், இல்லை. தாக்கல் செய்ய இயலுமா என்றால் இயலும்.

வா.சா.2 வேறு வழக்குகளில் சாட்சியம் அளித்துள்ளாரா என்று எனக்கு தெரியுமா என்றால் தெரியாது. வா.சா.2 கடனுறுதிச்சீட்டை உற்பத்தி செய்வது தான் வழக்கம் என்றால், சரியல்ல. அவரும், நானும் சேர்ந்து தாவா கடனுறுதிச்சீட்டை பொய்யாக உற்பத்தி செய்தோம் என்றால், சரியல்ல. என் மனைவியின் சகோதரர் பெயர் சின்னசாமி ஆகும். மேற்படி சின்னசாமியிடம் பிரதிவாதி சீட்டு போட்ட விவரம் எனக்கு தெரியுமா என்றால் தெரியாது. சின்னசாமியிடம் மாதாந்திர சீட்டு பிரதிவாதிபோட்ட விவரம் எனக்கு தெரிந்திருந்தும் தெரியாது என்று பொய்யாக சாட்சியம் அளிக்கிறேன் என்றால், சரியல்ல. பிரதிவாதி மற்றும் சின்னசாமிக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின்காரணமாக பொய்யாக இந்த வழக்கை சின்னசாமிக்காக நான் தாக்கல் செய்தேன் என்றால், சரியல்ல.

08.11.2016 பின்னர், யார் வங்கியில் இருந்து பணம் எடுத்தாலும், அந்த கணக்கு

விவரம் வங்கியில் இருக்கும் என்றாலும், அதனால் மேற்படி தேதியில் வங்கியில் இருந்து பணம் எடுத்திருந்தாலும் வங்கியில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்றால் சரிதான். பிரதிவாதிக்கு நான் கடன்கொடுக்கவில்லை என்றாலும், எனது மனைவியின் சகோதரர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொய்யாக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளேன் என்றால், சரியல்ல.

தாவா கடனுறுதிச்சீட்டை பிரதிவாதி எக்காலத்திலும் எனக்கு கொடுக்கவில்லை என்றாலும், சின்னசாமியிடம் இருந்து பெற்று உற்பத்தி செய்து இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளேன் என்றால், சரியல்ல. பிரதிவாதி உண்மையிலேயே கடன் கேட்டிருந்தால் எந்த தேதியில் கடன் கேட்டார் என்ற விவரத்தை வழக்குரையில் சொல்லியிருப்பேன் என்றாலும் அவ்வாறு சொல்லதால் அவர் கடன் கேட்காதது தெரிய வருகிறது என்றால், சரியல்ல. உண்மையிலேயே பிரதிவாதிக்கு நான் கடன் கொடுத்திருந்தால் அதை திரும்பகேட்டு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியிருப்பேன் என்றாலும், அவ்வாறு அனுப்பாததிலிருந்தே இவ்வழக்கு பொய் வழக்கு என்று தெரிய வருகிறது என்றால், சரியல்ல. வழக்கிற்கு முன்பாக வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பினைனா என்றால், இல்லை. நேரடியாக கேட்டுள்ளேன். இவ்வழக்கு தள்ளுபடி செய்யக்கூடியது என்றால், சரியல்ல.

என்னால் தட்டச்சுருக்கு சொல்லப்பட்டு
அவரால் தட்டச்சு செய்யப்பட்டு சாட்சிக்கு
படித்துக் காண்பிக்கப்பட்டு சரி என்று ஒப்புக்
கொண்டு என் முன் கையெழுத்து செய்தார்.

முதன்மை சார்பு நீதிபதி,
கரூர்.